

நீட் 2018: NEET Syllabus in Tamil

பொது மற்றும் பல் மருத்துவத்திற்கான இளங்கலை கல்வி பயில நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்துகின்றது. நீட் தேர்வு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் மே6 ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வில் மெத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் தரப்படும். அதில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களிலும் தலா 45 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் அளித்தால் நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஆக நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்காக நடத்தப்படுகின்றது. நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வை நடத்தும் நிறுவனம் சிபிஎஸ்யி. நீட் நேர்வில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டமே கேட்கப்படும். இது சிபிஎஸ்யி கல்வி பாடத்திட்டத்தை ஒட்டியே அமையும். ஆகவே தமிழ்நாட்டு மற்றும் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் நீட் தேர்விற்கான பாடத்திட்டத்தை நன்கு அறிய வேண்டும்.

நீட் இயற்பியல் பாடத்திட்டம்:

நீட் தேர்வில் இயற்பியல் பாடமே மிகவும் கடினமாக விளங்கி வருகின்றது. இவ் ஆண்டும் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்படும் வினாக்கள் கடினமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இயக்கவியல்	நிலை மின்னியல்
இயக்கத்திறன் விதிகள்	மின்னோட்டவியல்
ஈர்ப்பியல்	மின்காந்த அலைகள்
வெப்ப இயக்கவியல்	ஒளியியல்
அலைவுகள் மற்றும் அலைகள்	அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள்
காந்தவியல்	கதிர்வீச்சு மற்றும் பரும்பொருளின் இரட்டை பண்புகள்



முனைவர் சதீஷ் குமார்	இயற்பியல் வினா விடைகள்
சக்தி பப்லிஷிங் ஹவுஸ்	இயற்பியல் நீட் பாடங்கள்
சக்தி பப்லிஷிங் ஹவுஸ்	இயற்பியல் பயிற்சி கையேடு
ஷஹாரா வெளியீடு	இயற்பியல் முழுமையான வழிகாட்டி

நீட் வேதியியல் பாடத்திட்டம்:

கீழ் உள்ள பொருளடக்கத்தில் நீட் தேர்வில் வேதியியல் பாடத்திட்டத்தில் கேட்கப்படும் தலைப்புகளை பார்க்கலாம்.

அணு அமைப்பு	திண்மநிலை
தனிம வரிசை அட்டவணை	கரைச்சல்கள்
வெப்ப இயக்கவியல்	புறப்பரப்பு வேதியியல்
தொகுதி தனிமங்கள்	அனைவுச் சேர்மங்கள்
ஹைட்ரோ கார்பன்கள்	அமின்கள்
உயிர் வேதியியல்	பாலிமர்கள்



முனைவர் சதீஷ் குமார்	வேதியியல் வினா விடைகள்
சக்தி பப்லிஷிங் ஹவுஸ்	வேதியியல் நீட் பாடங்கள்
சக்தி பப்லிஷிங் ஹவுஸ்	வேதியியல் பயிற்சி கையேடு
ஷஹாரா வெளியீடு	வேதியியல் முழுமையான வழிகாட்டி

நீட் உயிரியல் பாடத்திட்டம்:

உயிரியல் என்பது விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய இரு பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். மருந்தவ படிப்பிற்கு ஒரு முக்கிய பாடமாக இது திகழ்கின்றது. உயிரியல் பாடத்தில் படிக்க வேண்டிய முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது

பல்லுயிர் தன்மை உலகம்	தாவர வாழ்வியல்
தாவரங்கள் மற்றும் விலங்குகள் அமைப்பு	மனித உடற்செயலியல்
செல் அமைப்பு மற்றும் பணிகள்	இனப்பெருக்கம்
மரபியல் மற்றும் பரிணாமம்	உயிரியல் மற்றும் மனித நலம்
உயிர் தொழில்நுட்பவியல்	சுற்றுச் சூழல் பாதுகாப்பு



முனைவர் சதீஷ் குமார்	உயிரியல் வினா விடைகள்
சக்தி பப்லிஷிங் ஹவுஸ்	உயிரியல் நீட் பாடங்கள்
சக்தி பப்லிஷிங் ஹவுஸ்	உயிரியல் பயிற்சி கையேடு
ஷஹாரா வெளியீடு	உயிரியல் முழுமையான வழிகாட்டி